

அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்: /pour out your hearts to him,....

Praise the Lord: Let us Pray.

சங்கீதம்/Psalm 62:1-12

சங்கீதம்/Psalm 62:1 (பக்கம் 707)

தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.

Truly my soul finds rest in God; my salvation comes from him. (NIV)

Truly my soul waiteth upon God: from him cometh my salvation. (KJV)

சங்கீதம்/Psalm 62:5

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு: நான் நம்புகிறது அவராலே வரும்.

Yes, my soul, find rest in God; my hope comes from him. (NIV)

My soul, wait thou only upon God; for my expectation is from him. (KJV)

தேவனால் என் இரட்சிப்பு வரும். நான் நம்புகிறது தேவனாலே வரும்.

கவனியுங்கள்: (வசனம் 1) நான் உங்களுக்குச் சொல்கிறேன். (வசனம் 5) நான் எனக்கே சொல்கிறேன்.

இப்படியாக நாம் நம்மை ஜெபத்திற்கு ஆயத்தப்படுவோம்.

சங்கீதம்/Psalm 62:2

அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;

நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை

He only is my rock and my salvation; he is my defence; I shall not be greatly moved. (KJV)

சங்கீதம்/Psalm 62:6

அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;

நான் அசைக்கப்படுவதில்லை.

He only is my rock and my salvation: he is my defence; I shall not be moved. (KJV)

கவனியுங்கள்: (வசனம் 2) "நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை" நம் நம்பிக்கையின் ஆரம்பம் இப்படி இருக்கலாம்.

(வசனம் 6) "நான் அசைக்கப்படுவதில்லை" இப்படியாக நம் நம்பிக்கை வளர வேண்டும்.

இந்த இரண்டு வசனங்களிலும் உள்ள வித்தியாசத்தை தியானியுங்கள்.....

சங்கீதம்/Psalm 62:3-4

நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும்

சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாவீர்கள்.

அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி,

அபத்தம்பேசவிரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில்

சபிக்கிறார்கள். (சேலா.)

How long will you assault me? Would all of you throw me down— this leaning wall, this tottering

fence? Surely they intend to topple me from my lofty place; they take delight in lies. With their

mouths they bless, but in their hearts they curse. (NIV)

இந்த வசனங்களை ...2ம் வசனத்தோடு ஒப்பிட்டுப்பாருங்கள். "நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை" (வசனம் 2)

நம் நம்பிக்கை முழுமையாக தேவனிடத்தில் இல்லாதபோது ...நாம் மனிதனை நோக்கி இப்படியாக புலம்ப நேரிடலாம்.

6ம் வசனத்தைப்போல நாம் தேவனிடத்தில் முழு நம்பிக்கை வைத்தால்.....

சங்கீதம்/Psalm 62:7-8

என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என்

அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை

ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)

My salvation and my honor depend on God[a]; he is my mighty rock, my refuge. **Trust in him at all times, you**

people; pour out your hearts to him, for God is our refuge. (NIV)

"நான் அசைக்கப்படுவதில்லை." (வசனம் 6) என நம் நம்பிக்கை வளரும்போது....

இப்படியாக (வசனம் 7-8) நாம் மனிதனை நோக்காமல், தேவனையே நோக்கி வளருவோம்.

நாம் மட்டுமல்ல, மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவோம்.

மீண்டுமாக... (1) 62:1-4..... (2) 62:5-8

வித்தியாசத்தை உணர்ந்து, அதன் சிறப்பை அறிந்து, அதைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்.

இப்படி நம் நம்பிக்கை தேவனிடத்தில் முழுமையாக வளரும்போது, மேலும் நாம் சொல்லுவோம்...(வசனம் 9-10)

சங்கீதம்/Psalm 62:9-10

கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் **மாயையிலும் லேசானவர்கள்.**

கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.

Surely the lowborn are but a breath, the highborn are but a lie. If weighed on a balance, they are nothing; together they are only a breath. Do not trust in extortion or put vain hope in stolen goods; though your riches increase, do not set your heart on them. (NIV)

அவர்கள் மாயை.....மாயையிலும் லேசானவர்கள்...

இப்படி நீங்கள் சிந்தித்தால், மனிதனுடைய பெலவீனங்கள் உங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது...

சங்கீதம்/Psalm 62:11-12

தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே. கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர்.

God hath spoken once; twice have I heard this; that power belongeth unto God. Also unto thee, O Lord, belongeth mercy: for thou renderest to every man according to his work. (KJV)

தேவன் ஒருதரம் இந்த வேதத்தின்மூலமாக நமக்கு சொல்லியதை, பலமுறை தினமும் கேட்கிறேன்...

வல்லமை மட்டுமல்ல. கிருபையும் உள்ளதால் நாம் பிழைத்திருக்கிறோம்.

தேவன் வல்லமை உள்ளவர்.....அதேசமயம் கிருபை உள்ளவர்.....

அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். (சங்கீதம்/Psalm 103:10)

he does not treat us as our sins deserve or repay us according to our iniquities. (NIV)

He hath not dealt with us after our sins; nor rewarded us according to our iniquities. (KJV)

தேவன் வல்லமை உள்ளவர் அவராலே செய்யமுடியும்.

.....அதேசமயம் கிருபை உள்ளவர்.....எனவே நாம் பிழைத்திருக்கிறோம்.

மீண்டுமாக...62:1,5.....62:2 >>6.....62:7-8

அவரே என் கண்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;

நான் அசைக்கப்படுவதில்லை. (சங்கீதம்/Psalm 62:6)

He only is my rock and my salvation: he is my defence; I shall not be moved. (KJV)

எபிரெயர்/Hebrews 10:23 (பக்கம் 307)

அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கூடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

Let us hold fast the confession of our hope without wavering, for He who promised is faithful. (NKJV)

(இந்த வசனத்திற்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்களை வாசித்து மேலும் தியானித்துப்பாருங்கள்)

(இந்த வசனங்கள் மூலமாக, மிகவும் அதிகமான உற்சாகத்தின் ஆவியை கர்த்தர் உங்களுக்கு அருளுவார்.)

வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர். அவரிடத்தில் நம் இருதயத்தை ஊற்றி ஜெபிப்போம்...

சங்கீதம்/Psalm 62:7-8

என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கண்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

ஐனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)

My salvation and my honor depend on God[a]; he is my mighty rock, my refuge. Trust in him at all times, you people; pour out your hearts to him, for God is our refuge. (NIV)

நம் மத்தியிலும் நமக்குள்ளேயும் வாசம் செய்யும் தேவனுடைய சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றி ஜெபிப்போம்.

Let us Pray

சகல பரிபூரணமும் கிறிஸ்துவுக்குள்ளே வாசமாயிருக்கவும், கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் இயேசுகிறிஸ்து மூலமாய் தமக்கு ஒப்பரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்குப் பிரியமாயிற்று.

For God was pleased to have all his fullness dwell in Christ, and through Christ to reconcile to himself all things, whether things on earth or things in heaven, by making peace through his blood, shed on the cross.

(கொலோசெயர் 1:19-20)